(Formerly known as Meenakshi Enterprises Limited)
A NBFC listed at Bombay Stock Exchange

CIN: L51102TN1982PLC009711

Regd Office: No. 17/9, Lakshmipuram Main Street, Lloyds Road, Royapettah, Chennai, TN 600014 Email: investor@melnbfc.com

Mobile: 7395922292

24.08.2022

To,

BSE Limited

Floor 25, P J Towers, Dalal Street

Mumbai - 400 001

BSE Scrip Code: 538834

Dear Sir / Madam,

Sub: Dispatch of Annual report to Shareholders and Newspaper publication of Annual General Meeting of the Company

Pursuant to the provisions of Companies Act 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, we are enclosing herewith a copy of proof of dispatch of Annual Reports to Shareholders of the Company and E voting advertisement in connection with Annual General Meeting of the Company published on Wednesday 24th August 2022 in the following newspapers:

Name of the Newspaper	Edition	
Makkal Kural	Tamil	
Financial Express	English	


The above copies are attached. We request you to take the above information and records.

Thanking you,

Yours faithfully,

For JMJ FINTECH LIMITED

Joju Madathumpady Johny Managing Director DIN:02712125 THE CHILD



R. அழகேந்திரன்

பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பேரூரில் ரூ.6 ஆயிரம் கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒப்பந்தப்புள்ளிகள் மேற்கொள்ள கோரப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை யில் புதிய கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பணியை கே.என்.நேரு, அமைச்சர்கள் ஆகியோ**ர்** மா.சுப்பிரமணியன் தொடங்கி நேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் வைத்தனர். இந்த சென்னை பெருநகர மாநகரா**ட்**சி மேயர் மு.மகேஷ்குமார், சென்னைப் பெருநகர் குடிநீர் வாரிய இயக்குனர் மேலாண்மை கிர்லோஷ் குமார், செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது**:**

சென்னையில் குடிநீர் வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை பயன்பாட்டுக்கான



சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

சுத்திகரிப்பு நிலையங்கள் மதிப்பீட்டில் கொடுங்கையூர், கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை

உயர்கல்வித்துறை செயல்பாடுகள்,

புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்

துறையின் தரத்தை உயர்த்துவது,

பாடத்திட்டங்களை மேம்படுத்துவது,

மாநில கல்வி கொள்கை உள்பட

அம்சங்கள்

தமிழ், ஆங்கிலம் மொழிப்படிப்பில்

என்னென்ன பிரச்சினைகள் உள்ளன?

என்பது பற்றி இந்த மாநாட்டில்

முதலமைச்சர் முன்பு பேசப்படும்.

மாதிரியாக, இருப்பது குறித்தும், அதை

இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட

மேலும், நான் முதல்வன் திட்டத்தை

எடுக்கப்படும் என்று தெரிகிறது.

நடத்துகிறார்**.**

பாடத்திட்டங்களில்

அனைக்கா

குறித்தும்

தலைமையிலான

பல்கலைக்கழகங்கள்,

என்ஜினீயரிங்

செயல்படுத்துவது

விவாதித்து முடிவு

மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 8 பகுதிகளில் ரூ.525.77 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்துவருகின்றன.

சென்னை பெருநகர மக்களுக்கு கேவையான குடிநீர் வழங்கும்பொருட்டு ரூ.1,070 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மீஞ்சூர், நெம்மேலியில் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் பேரூரில் உள்ளது. கூடுதலாக, ரூ.6,078.40 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் ரூ.877.37 கோடியில் கொடுங்கையூர், நெசப்பாக்கம், கோயம்பேடு, சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடியில் அமைந்துள்ள 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நுங்கம்பாக்கம்

நடைமேம்பாலம் திறப்பு

அதனைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கபாதையின் குறுக்கே ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் மற்றும் அண்ணாநகரில் உள்ள கும்மாளம்மன் கோவில் தெருவில் கோடி மதிப்பீட்டில் ељ.1.23 கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் அமைச்சர் கே.என். ஆகியவற்றை நேரு திறந்து வைத்தார்.

उ0ந்தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

பல்வேறு

ஆலோசனை

பிரச்சினை உள்ளது.

மொழிப்பாடங்கள்

(முதலமைச்சர்

உள்ளது.

அனைத்து

தொடர்பாக

கல்லூரிகளிலும்,

கல்லூரிகளிலும்

பல்கலைக்கழகத்திலும்

செயல்முறைபடுத்துவது

இடங்களில்

சென்னை, ஆக.24 உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். சென்னையில் வருகிற ദоந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதலமைச்சர் மாநாடு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

தலைமையில், மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் முதலமைச்சரின் டெல்லி பயணம் மாநாடு அந்த ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே வருகிற 30ந்தேதி இந்த மாநாடு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்<u>தி</u>ல் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வித்துற<u>ை</u> அதிகாரிகள், வகுக்கக்கூடிய கொள்கையை குழுவின் தலைவர், உறுப்பினர்கள்

JMJ பின்டெக் லிமிடெட்

(முன்னர் மீனாட்சி எண்டர்பிரைசஸ் லிமிடெட்) CIN: L51102TN1982PLC009711

எண். 17/9, லக்மிபுரம் மெயின் தெரு, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014. EMAIL: investor@melnbfc.com Website: www.melnbfc.com

மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

செக்யூரிடிஸ் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா ('செபி') மற்றும் இந்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தினால் ('எம்சிஏ') வழங்கப்பட்ட பொது சுற்றறிக்கை எண்கள். 20/2020, 14/2020, 17/2020 மற்றும் இதர பொருந்தக்கூடிய விதிகளின்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பினர்களின் 39வது வருடாந்திர பொதுக்கூட்டம் 19 செப்டம்பர், 2022 திங்கட்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு காணொளி காட்சி/இதர ஒளி ஒலி சாதனங்கள் மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க மற்றும் காகித நகல்களை அனுப்புவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22 நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையின் மின்னணு நகல்கள் கம்பெனி/டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் கம்பப்பா/பெர்பட்டா பங்கேறபாளாகளாடம் மண்ணஞ்சல் முக்வாயை பதுவு எச்பத அணைத்து உறுப்பனாகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பி வைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 39வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22 நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கை ஆகியவை கம்பெனியின் வலைதளம் www.meinbfc.com, ஸ்டாக் எக்சேஞ் வலைதளம் மற்றும் டெபாசிட்டரி வலைதளத்தில் உள்ளது. இந்த ஆவணங்களை www.meinbfc.com மற்றும் பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். டிமெட்டரியலைஸ்ட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களைத் தங்கள் டெபாசிட்டரி பங்தேற்பாளர்கள் மூலம் தொடர்புடைய டெபாசிட்டரியில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவர் மற்றும் மொபைல் எண்களை கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் M/s பூர்வா ஷரிஜிஸ்ட்ரி (இந்தியா) பிரைவேட் லிமிடெட்டிடம் (இனி ''ஆர்டிஏ'' என்று குறிப்பிடப்படும்'') வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் அதன் உறுப்பினர்கள் வாக்களிக்க தொலைதூர மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வசதியை நிறுவனம் வழங்கும். கூடுதலாக, வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்கும் வசதியை கம்பெனி வழங்குகிறது. விரிவான நடைமுறை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர், 2022 முதல் திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2022 முடிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும் என்று கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 விதிகளின்படி மேலும் அறிவிக்கப்படுகிறது.

செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44, கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20ன்படி, உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி அளிக்கிறது. கட் ஆப் தேதியான திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2022 அன்று காகித வடிவில் அல்லது டிமெட்டரியலைஸ்ட் வடிவில் பங்குகளை வைத்துள்ளவர்கள், வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வேறு இடத்தில் இருந்தாலும் (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு) சிடிஎஸ்எல்–ல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் 39வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது மின்னணு முறையில் தங்கள் வாக்குகளை அளிக்கலாம். உறுப்பினர்களுக்கு இகன் மூலம் கெரிவிப்பகாவது:

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 16 செப்டம்பர் 2022 அன்று (காலை 9.00 மணி) தொடங்கும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 18 செப்டம்பர் 2022 அன்று (மாலை 5.00 மணி) முடிவடைகிறது.

தின்னனு வாக்குப்பதிவிற்கு தகுதியானவர்களை நிர்ணயிக்கும் கட் ஆப் தேதி வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2022. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினர் ஆனவர் மற்றும் கட் ஆப் தேதியான திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2022 அன்று பங்குகளை வைத்துள்ளவர் purvashr@mtnl.net.inக்கு மின்னஞ்சல் அனுப்பி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம். எனினும், தொலைதூர மின்னனு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே பதிவு செய்த நபர் அவரது தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

கம்பெனி/டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமல் காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தேவையான விவரங்களை அளித்து ஆண்டறிக்கை, மின்னணு வாக்குப்பதிவிற்கான லாகின் மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம்.

லாகன் மற்றும் பாஸ்வோடை பெற்றுக் கொள்ளலாம். i) காகித வடிவில் வைத்துள்ள பங்குதாரர்களுக்கு: தயவுசெய்து போலியோ எண், பங்குதாரரின் பெயர், பங்கு சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), பான் (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல் அட்டை) போன்ற தேவையான தகவல்களை மின்னஞ்சல் மூலம் கம்பெனிக்கு investor⊚meinbfc.com அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் purvashr@mtnl.net.inக்கு அளிக்க வேண்டும்.

பாயாற்ற முகவா portastriemine.mise அளங்க வேண்டும். ii) டிமேட் பங்குதாரர்களுக்கு: தயவுசெய்து டிமேட் கணக்கு விவரங்களை (CDSL-16-digit beneficiary ID or NSDL-16-digit DPID + CLID), பெயர், கிளையன்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை கம்பெனிக்கு investor@melnbfc.comக்கு அல்லது உங்கள் அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளருக்கு (DP) அளிக்க வேண்டும்

எனினும், மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே பதிவு செய்த நபர் அவாகு கற்போகைய உபயோக உட மற்றும்

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராவது மற்றும் சிடி.எஸ்எல் மின்–வாக்களிப்பு முறையிலிருந்து மின் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், `relpdesk.evoting@cdslindia.com க்கு மின்னஞ்சல் எழுதலாம்.

வாக்களிக்க தகுதி உள்ள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடக்கப்படும். ஒரு தீர்மானத்தின் மீது உறுப்பினர் வாக்களித்து விட்டால் பின்னர் அதனை மாற்ற அனுமதிக்கப்பட வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை

கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளரின் பதிவேட்டில் பதிவு செய்த ஒரு நபர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

ஒரு உறுப்பினர் இரு முறைகளிலும் வாக்களித்தால், மின்னணு வாக்குப்பதிவின் மூலம் செய்யப்படும் வாக்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது அளித்த மின்வாக்களிப்பு செல்லாது

வாக்குப்பதிவு மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடைபெறுவதை ஆராய Ms. லட்சுமி சுப்ரமணியன், சீனியர் பார்ட்னர், M/s. லட்சுமி சுப்ரமணியன் அண்ட் அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர்கள், அலுவலகம், ''முருகேச நாயக்கர் காம்ப்ளக்ஸ்'', எண். 81, கிரீம்ஸ் ரோடு, சென்னை 600 006 அவர்களை ஆராய்வாளராக கம்பெனி நியமனம் செய்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு முடிவுகளை கம்பெனி தனது வலைதளம் www.melnbfc.com மற்றும் www.bseindia.comல் பங்குச் சந்தைக்கும் அறிவிக்கும்.

இடம்: சென்னை

குழுவின் ஆணைப்படி . JMJ பின்டெக் லிமிடெட்டுக்காக ஒப்பம்/– திரு. ஜோஜு மடத்தும்பாடி ஜானி நிர்வாக இயக்குனர் DIN: 02712125

CHANGE OF NAME Dillip Kumar Majhi S/O Madhusuda

Majhi, R/o 32/4, East Colony ICF, Chennai, Tamil Nadu- 600038. I have changed the name of my minor daughter Shweta Majhi aged about and She shall hereafter be known as Disa Shweta Maihi

ENROLMENT NOTICE

hereafter, I. G. MANOJ, S/o D GOUNASEGARANE, aged 27 ears Permanently residing at 10/a Thirukanchi Street, Kanuvapet, Pondycherry-605110. ntend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu and Pondicherry Bar Council Buildings, High Court amous Chennai-104

bjections may notify the same to the Bar Council within 10 Days.

பெயர் மாற்றம்

Ansh Deepak Kumar, பிறந்த தேதி: 01.06.2008. எண். 1 . டீமெலோஸ் ொயின்போ சித்தாச்சல் அபார்ட்மெண்ட்ஸ். சூளை, சென்னை - 600 112 என்ற முகவரியில் வசிக்கும் எனது இனி ANSH DEEPAK JAIN என்று அழைக்கப்படுகிறார்.

DEEPAK KUMAR

IN THE XIV ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI I.A. No. 3 of 2022

O.S. No.211 of 2016 S. VENKATESAN

S/o. Saminathan No. 26. AnaikkaraKonar Street Seven Wells, Chennai-600 001
...Petitioner/Defendant

1 SHAHUL HAMEED S/o. KhaderOli No.48, NattuPillaiyarKoil Street Sowcarpet, Chennai-600 001 2. KAMAL ROWTHER S/o. K.N. Rowther

No. 48, NattuPillaiyarKoil Street Sowcarpet, Chennai-600 001Respondents/Plaintiffs In the above I.A. No. 3 of 2022, the Hon'ble XIV Assistant City Civil Court at Chennai has directed us to take notice on SHAHUL HAMEED, S/o.KhaderOli, the 1st Respondent/1st Plaintiff and KAMAL ROWTHER S/o. K.N. Rowther, the 2nd Respondent/2nd Plaintiff both at, No.48, Nattu Pillaiyar Koil Street, Sowcarpet, Chennai-600 001, in the above case which is set for hearing on 05.09.2022 before the Hon ble

Kindly take notice that the above case is set for hearing on 05.09.2022 about 10.15 a.m on which day you are hereby required to appear before the Hon'ble XIV Assistant City Civil Court at Chennai failing which the above matter would be heard in your absence and will be decided on

B. JANAKIRAM Counsel for the Petitioner/

அழகேந்திரன் நிதி லிமிடெட் பதிவு அலுவலகம்: நெ.95, நியூ ஆவடி சாலை, கீழ்பாக்கம், சென்னை – 600 010

CIN:U65991TN1992PLC023989 Website: www.alagendrannidhi.net E-mail id: info@alagendrannidhi.net

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

கீழ்க்கண்ட அலுவல்களை செயல்படுத்த அழகேந்திரன் நிதி லிமிடெட் பங்குதாரர்களின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டம் 24 செப்டம்பர், 2022 அன்று காலை 10.35 மணிக்கு எண். 95, நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010ல் மற்றும் காணொலி காட்சி மூலமும் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது (மற்றவர்களுக்கு உள்நுழைவு பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், கூட்டத்துக்கு 10 நாட் களுக்கு முன்பு உங்கள் கிளைகளில் இருந்து சேகரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்).

31 மார்ச் 2022 அன்று தணிக்கையான லாப மற்றும் நஷ்ட கணக்கு, நிதிநிலை அறிக்கை மற்றும் இயக்குனர்கள், தணிக்கையாளர்களின் அறிக்கைகளை பெற்று ஏற்றுக் கொள்ளல்.

"31,03,2022ல் முடிவடைந்த ஆண்டிற்கான நிறுவனத்தின் தணிக்கையான நிதிநிலை அறிக்கைகள், குழு மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கையை

டிவிடெண்ட் அறிவித்தல் ு. "ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.1.50 இறுதி ஈவுத்தொகை, அதாவது செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனத்தின் மீது 15%ஐ குழு பரிந்துரைத்துள்ளது என முடிவு செய்யப்பட்டு, இதன் மூலம் அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.∵

தணிக்கையாளர்களை நியமனம் செய்தல் பொருந்தும் எனும்பட்சத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ சாதாரண தீர்மானமாக நிறைவேற்றல்.

'ஓய்வு பெறும் தணிக்கையாளர் M/s P.T.பொன்னையா & கோ.,சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் அவர்களின் இடத்தில் M/s ராகேஷ் & கோ., சார்ட்டர்ட் ஆய்களும் இடி நலைக்கையாளா சிரு (17690S) புதிய எண். 120, பழைய எண்.34/3 பாளையகார தெரு, அயனாவரம், சென்னை 600 023 அவர்கள் அக்கவுண்டன்ட், (பதிவு எண். 017690S) புதிய எண்.120, பழைய எண்.34/3 பாளையகார தெரு, அயனாவரம், சென்னை 600 023 அவர்கள் தணிக்கையாளராக நியமிக்கப்படுகிறார். அவர் 2027 காலண்டர் ஆண்டில் நடைபெறும் 35வது வருடாந்திர பொதுக் கூட்டம் முடியும் வரை ஐந்தாண்டுகள் பதவியில் இருப்பதற்கும், இயக்குநர்கள் குழு மற்றும் தணிக்கையாளர்கள் இடையே பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படும் விகிதத்தில் ஊதியம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.''

குறிப்பு: நிறுவனத்தின் ஓய்வுபெறும் தணிக்கையாளர்களான தற்போதைய சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் M/s P.T. பொன்னையா & கோ. நிறுவனச் சட்டம், 2013, பிரிவு 139 மற்றும் 141 விதிகளின்படி, மறு நியமனத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்கள்.

சுழற்சி முறையில் ஓய்வு பெறும் திரு. A. ராஜ்குமார் (DIN: 00933724) அவர்களின் இடத்தில் ஒரு இயக்குனரை நியமனம் செய்தல். மீண்டும் தேர்ந்தெடுக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பொருந்தும் எனும்பட்சத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ சாதாரண தீர்மானமாக நிறைவேற்றல். "சுழற்சி" முறையில் ஓய்வுபெற்ற ஸ்ரீ ஏ. ராஜ்குமார் (DIN:00933724) அவர்கள் மறுநியமனம் செய்வதற்குத் தகுதியுடையவராக இருப்பதனால் நிறுவனத்தின் இயக்குநராக மீண்டும் மறுநியமனம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.''

நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக ஸ்ரீ ஏ. ராஜ்குமார் அவர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்தல்

பொருந்தும் எனும்பட்சத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றல்

பொருந்தும் எனும்பட்சத்தில் கீழக்கண்ட தாமானத்தை மாற்றத்துடனோ அல்லது மாற்றமல்லாமல்லா சுறப்பு தாமானமாக நறைக்வற்றல்.
"நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவுகள் 196, 197, 203 மற்றும் அட்டவணை V மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் எதேனும் இருந்தால் அதன்படி மற்றும் நிறுவனங்கள் (நிர்வாகப் பணியாளர் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள் 2014 (ஏதேனும் சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ளவற்றை மீண்டும் செயல்படுத்துதல் உட்படற்படி ஸ்ரீ ஏ. ராஜ்குமார் (DIN:00933724) அவர்களை நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக 24.09.2022 முதல் 23.09.2027 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு நியமனம் செய்து நிறுவனங்கள் சட்டம், 2013 அட்டவணை V இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளை மீறாமல் அல்லது ஏதேனும் சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ளவற்றை மீண்டும் செயல்படுத்துதலின்படி ஆண்டுக்கு ரூ.24,00,000/–க்கு மிகாமல் ஊதியம் வழங்க உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது."

வருங்கால வைப்பு நிதிக்கு மாதத்திற்கு ரூ. 1800/– மற்றும் அவர் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்திற்கு அமர்வு கட்டணம் ரூ. 10,000/–ஐ உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

நிறுவனங்கள் சட்டம், 2013 பிரிவு Vன் பகுதி llல் உள்ள வரம்பைத் தாண்டாமல் குறைந்தபட்ச ஊதியம் என அவ்வப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் மற்ற வரம்புகளுக்கு மிகாமல் மேலும், லாபம் இல்லாமல் இருந்தால் அல்லது போதுமான லாபம் இருலாமல் இருந்தாலோ செயல் இயக்குனர் திரு. ஏ.ராஜ்குமார் அவர்களுக்கு ஊதியம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நிறுவனத்தின் இயக்குநர்களில் எவரேனும் ஒருவர், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக, அத்தகைய செயல்கள் மற்றும் விஷயங்கள் அனைத்தையும் அதன் முழு விருப்பப்படி, தேவையானதாகக் கருதும் வகையில் செய்ய, இதன்மூலம் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். சரியான அல்லது விரும்பத்தக்கது மற்றும் இது சம்பந்தமாக எழக்கூடிய ஏதேனும் கேள்விகள், சிரமங்கள் அல்லது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் மேலும் தேவையான அனைத்து ஆவணங்கள், விண்ணப்பங்கள், ரிட்டர்ன்கள் மற்றும் எழுத்துகளை தேவையான, சரியான, விரும்பத்தக்க மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

நிறுவனத்தின் இயக்குநரான திரு. ஆர் அழகேந்திரன் (DIN:00020584) அவர்களின் ஊதியத்தை அங்கீகரித்தல்.

பொருந்தும் எனும்பட்சத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றல். ு நிறுவனங்கள் சட்டம் 2013 (''சட்டம்'') பிரிவுகள் 196, 197, 198, 203 மற்றும் அட்டவணை V மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் ஏதேனும் இருந்தால் அதன்படி மற்றும் நிறுவனங்கள் (நிர்வாகப் பணியாளர் நியமனம் மற்றும் ஊதியம்) விதிகள் மற்றும் ஆர்டிகல்ஸ் ஆப் அசோசியேஷன் விதிகளுக்கு இணங்க அவ்வப்போது, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் மற்றும் அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு.ஆர் அழகேந்திரனுக்கு (DIN:00020584) ஆண்டுக்கு 12,00,000 ரூபாய்க்கு மிகாமல் ஒரு தொகையை நிர்வாக ஊதியம் வழங்குவதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் மற்றும் இதன் மூலம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திரு. ஆர் அழகேந்திரன் (DIN:00020884) அவர்களின் பதவி காலத்தில் நிறுவனத்தின் ஏதேனும் நிதியாண்டில் நஷ்டம் அல்லது லாப பற்றாக்குறை ஏற்பட்டால், சட்ட அட்டவணை V மற்றும் பிரிவு 197ன் விதிகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற விதிகளின்படி நிறுவனத்தின் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று நிறுவனத்தின் இயக்குநர் திரு. ஆர் அழகேந்திரன் (DIN:00020584) அவர்களுக்கு ஊதியம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. கு பது கூறுவனத்தின் இயக்குநர்களில் யாரேனும் ஒருவர், ஏதேனும் கேள்விகள், சிரமம் அல்லது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், அத்தகைய செயல்கள், மற்றும் விஷயங்களைச் செய்வதற்கும், தேவையான அனைத்து ஆவணங்கள் அல்லது எழுத்துகளிலும் கையொப்பமிடுவதற்கும், சரியான முறையில் செயல்படுத்துவதற்கும் இதன்மூலம் அதிகாரம் பெற்றுள்ளார். அல்லது இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நோக்கத்திற்காகவும் அது தொடர்பான அல்லது தற்செயலான விஷயங்களுக்காகவும் பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டது.

குழு உத்தரவுப்படி

இடம்: சென்னை தேதி: 22.07.2022

. காவிட்–19 தொற்று நோயின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அதன் பொது சுற்றறிக்கை எண் 39/202 கள்படாடி கநாறு தோய்கு இரண்டாவது அல்லைய் கடித்தல் கைகள் என குறிப்பிடப்படுகிறது), நிறுவனங்கள் வீடியோ கான்பரனிகிங் (VC) அல்லது பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (OAVM) மூலம் வருடாந்திர பொதுக் கூட்டங்கள் (AGM/ கூட்டம்) நடத்தவும் மேலும் கூட்ட அறிவிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கடிதங்களின் அறிவிப்பை மின்னணு முறையில் அனுப்பவும் சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013 மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளின்படி, VC/OAVM மூலமாக பங்குதாரர்களின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும். எனவே, VC/OAVM மூலமாக மட்டுமே பங்குதாரர்கள் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும். எனவே, VC/OAVM மூலமாக மட்டுமே பங்குதாரர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான விரிவான செயல்முறை

கம்பெனிகள் சட்டம் 2013, விதி 91ன்படி நிதியின் பங்கு பதிவேடு 10.09.2022 முதல் 24.09.2022 முடிய (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும்.

கணக்கு அறிக்கைகள் குறித்து பங்குதாரர்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்படின் அது குறித்து வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்னதாக கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு தகவல் குறித்த அறிவிப்பினை அளிக்க வேண்டும். ரூ. 100 மற்றும் அதற்கு மேற்பட்ட டிவிடெண்டை பெற தகுதி உள்ள உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் காசோலைகள் அனுப்பி வைக்கப்படும். மற்றவர்களுக்கு அழகேந்திரன் பெனிபிட் பண்ட் லிமிடெட்டில் உள்ள அவர்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். டிவிடெண்ட் அறிவிக்கப்பட்ட பின்னர் அலுவல் நேரத்தில் டிவிடெண்டை பெற்றுக் கொள்ளலாம்.

கந்ததை ஷங்கட்டண்டை செற்றும் காலங்களைகள். கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 123ன் கீழ் ஏழு (7) ஆண்டு காலத்திற்கு பணமாக்கப்படாத அல்லது கோரப்படாத டிவிடெண்ட் தொகையானது மேற்சொன்ன சட்டப்பிரிவு 123ன் கீழ் நிறுவப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்படும் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 31 மார்ச் 2015ல் முடிந்த நிதி ஆண்டிலிருந்து டிவிடெண்ட் வாரண்டுகளை பணமாக்காத உறுப்பினர்கள் அவர்களின் கோரிக்கைகளை கம்பெனிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோரப்படாத டிவிடெண்ட் மேற்குறிப்பிட்டுள்ள ஐஇபிஎப்–பிற்கு மாற்றப்பட்டால். அந்த தொகைக்கு கம்பெனியிடம் கோர முடியாது. 31 மார்ச் 2013ல் முடிந்த ஆண்டு வரை கம்பெனி வசமுள்ள கோரப்படாத டிவிடெண்ட் தொகைகள் ஐஇபிஎப்–பிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை கவனக்கில் கொள்ள வேண்டும்.

கூட்ட முகவரி மற்றும் கடவுச்சொல் அனைத்து கிளைகளின் அறிவிப்பு பலகையில் காட்டப்படும் மற்றும் உறுப்பினர்கள் கிளைகளை தொடர்பு கொள்ளலாம்

எம்சிஏ-யின் பல்வேறு சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப, கம்பெனியில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்லத்தக்க மின்னஞ்சல் முகவரியில் பங்குதாரர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்டத்துக்காக கருதப்படும் இடம் கம்பெனியின் பதிவு அலுவலகமாக இருக்கும் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட நடவடிக்கைகள் அங்கு செய்யப்பட்டதாக கருகப்படும்.

். கம்பெனியின் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இதுவரை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்ய இயக்குனர் திரு. A

காற்கு நடக்கிய மன்னைகு கல் பார்டி இதுவண்டிய இதுவன்ற முறைய இதுவரிய மன்னைகள் இங்கள் நடக்கிய நடக்கிய இதுவன்ற இதுவ ராஜ்குமார் (மின்னஞ்சல்: Info@alagendrannidhi.net) அவர்களை தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு கம்பெனி அறிவிப்பை அனுப்பும். அது அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும், கூட்டத்தில் வாக்களிக்கவும் உதவும். கம்பெனியில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உறுப்பினர்கள் அத்தகைய மாற்றத்தை உடனடியாச கம்பெனிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதால் உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராவது கைவிடப்பட்டது. அதன்படி, உறுப்பினர்கள்ஸ் பதிலிகளை நியமிக்கும் வசதி வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்காது, எனவே பதிலி படிவம், வருகை சீட்டு மற்றும் பாதை வரைபடம் இந்த அறிவிப்பில் இணைக்கப்படவில்

கூட்டத்தில் பங்கேற்க தங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை அனுப்ப விரும்பும் பெருநிறுவன உறுப்பினர்கள் தங்கள் சார்பாக பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் வாக்களிக்கவும் அங்கீகாரம் அளிக்கும் குழு தீர்மானம்/ பவர் ஆப் அட்டர்னி சான்றளிக்கப்பட்ட நகலை கம்பெனிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். is. VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கு பெறும் பங்குதாரர்களின் வருகை கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் கோரத்தை உறுதி

மேற்கூறிய சுற்றறிக்கைகளின் அடிப்படையில், தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 5௦க்கும் குறைவாக இருந்து வாக்கெடுப்பு கோரிக்கை மற்றும் மற்ற எல்லா நிகழ்வுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு முறையின் தேவை இல்லாவிட்டால் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகங்கள் உறுப்பினர்கள் கையை உயர்த்தி காட்டுவதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும்.

VC மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராவதற்கான வழிமுறைகள் (i) உறுப்பினர்கள் VC மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள https:/___

(ii) தளத்தை அணுகிய பிறகு, ஜாயின் பட்டனைத் தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

(iii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்ட தகவலை உள்ளிட்டு, "சமா்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சோ்வதற்கான வசதி வருடாந்திர பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்ட நோத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும் மற்றும் அத்தகைய அட்டவணை நோத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் காலாவதியான பிறகு மூடப்படும். உறுப்பினா்கள் இருவழி வீடியோ கான்பரன்ஸிங்கை இயக்க, உறுப்பினா்கள் வெப் (iv) உறுப்பினர்கள் VC மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மென்மையான முறையில் பங்கேற்க நிலையான WFi அல்லது LAN இணைப்பைப் பயன்படுத்த

அறிவுறுத்தப்படுகிறார்கள். பங்கேற்பாளர்கள் அந்தந்த நெட்வொர்க்குகளில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஆடியோ/வீடியோ இழப்பை சந்திக்க நேரிடும். (iii) பொதுக்கூட்டத்திற்கு முன் அல்லது கூட்டத்தின்போது ஏதேனும் தொழில்நுட்ப உதவி அல்லது ஆதரவு தேவைப்படும் உறுப்பினர்கள் கீழே உள்ள நபரை தொடர்பு கொள்ள கோரப்படுகிறார்கள்

நபரின் பெயர்: திரு.டி.எம்.அந்தோணி நிர்தோஷ்

மின்னஞ்சல் ஐடி: edp@alagendrannidhi.net

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 102ன்படி விளக்க அறிக்கை

a) வணிக அயிட்டங்களின் பொருள், நோக்கம் மற்றும் தாக்கம்:

நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவுகள் 196, 197, 203 மற்றும் அட்டவணை V மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் ஏதேனும் இருந்தால் அதன்படி மற்றும் அதன் கீழுள்ள விதிகள் (ஏதேனும் சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ளவற்றை மீண்டும் செயல்படுத்துதல் யற்றும் அதல் கழுவின் படுத்தும் (அத்தும் சட்டம்), 2013 அட்டவணை V அல்லது ஏதேனும் சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ளவற்றை மீண்டும் செயல்படுத்துதலின்படி, ஸ்ரீ ஏ. ராஜ்குமார் (DIN:00933724) அவர்களை நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக 24.09.2022 முதல் 23.09.2027 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு நியமனம் செய்து ஆண்டுக்கு ரூ.24,00,000/–க்கு மிகாமல் ஊதியம் வழங்ககுவது என நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கிட்டமிட்டுள்ளது எனவே அறிவிப்பின் அயிட்டம் எண் 5ல் ஒரு சிறப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது

சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளின்படி, நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக திரு. ஏ. ராஜ்குமார் (DIN:00933724) அவர்களை நியமிப்பதற்கும் அவருக்குச் செலுத்த வேண்டிய ஊதியத்திற்கும் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. திரு. ஏ. ராஜ்குமார் (DIN:00933724) அவர்கள் சட்ட அட்டவணை V பகுதி ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும், சட்டப் பிரிவு 196(3) கீழ் அவரது மறு நியமனத்திற்குத் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளார். சட்டப்பிரிவு 164ன்படி அவர் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு

உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக அறிவிப்பின் அயிட்டம் எண்.5ல் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புத் தீர்மானத்தை குழு பரிந்துரைக்கிறது

b) இயக்குநர், முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் ஆர்வம்:

இயக்குனர் மற்றும் மேலாளர் திரு. ஏ. ராஜ்குமார் (DIN:00933724) தவிர முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் (CEO, CFO & CS)

ii i&ii இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள். மேலே கூறப்பட்ட தீர்மானத்தில் ஆர்வமாக உள்ளனர். c) வேறு எந்த நிறுவனத்திலும் தீர்மானத்தின் பொருத்தம்:

மேற்கண்ட தீர்மானம் வேறு எந்த நிறுவனத்தையும் பாதிக்காது.

d) ஆவணங்களை ஆய்வு செய்தல் மேலே கூறப்பட்ட தீர்மானத்தின் ஆய்வுக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை

அயிட்டம் எண் உ

a) வணிக அயிட்டங்களின் பொருள், நோக்கம் மற்றும் தாக்கம்: நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவுகள் 196, 197, 203 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் ஏதேனும் இருந்தால் அதன்படி மற்றும் அதன் கீழுள்ள விதிகள் (ஏதேனும் சட்டப்பூர்வ மாற்றம்(கள்) அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ளவற்றை மீண்டும் செயல்படுத்துதல் உட்பட)ன்படி திரு. ஆர் அழகோந்திரன் (DIN: 00020584) அவர்களை நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்து ஆண்டுக்கு ரூ.12,00,000/–க்கு மிகாமல்

நிர்வாக ஊதியம் வழங்ககுவது என நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு (''குழு'')திட்டமிட்டுள்ளது. எனவே அறிவிப்பின் அயிட்டம் எண் 6ல் ஒரு சிறப்புத் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளின்படி, நிறுவனத்தின் இயக்குநராக திரு. ஆர் அழகோந்திரன் (DIN: 00020584) அவர்களை நியமிப்பதற்கும் அவருக்குச் செலுத்த வேண்டிய ஊதியத்திற்கும் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக அறிவிப்பின் அயிட்டம் எண்.sல் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புத் தீர்மானத்தை குழு பரிந்துரைக்கிறது.

b) இயக்குநர், முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் ஆர்வம்:

இயக்குனர் மற்றும் மேலாளர் ஆர் அழகோந்திரன் (DIN: 00020584) கவிர

் ≀&⊪ இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள். மேலே கூறப்பட்ட தீர்மானத்தில் ஆர்வமாக உள்ளனர். c) வேறு எந்த நிறுவனத்திலும் தீர்மானத்தின் பொருத்தம்: மேற்கண்ட தீர்மானம் வேறு எந்த நிறுவனத்தையும் பாதிக்காது.

் முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் (CEO, CFO & CS)

d) ஆவணங்களை ஆய்வு செய்தல்: மேலே கூறப்பட்ட தீர்மானத்தின் ஆய்வுக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை

JMJ FINTECH LIMITED (formerly known as Meenakshi Enterprises Limited)

CIN: L51102TN1982PLC009711

NO. 17/9, LAKHMIPURAM MAIN STREET, LLOYDS ROAD, ROYAPETTAH CHENNAI - 600014. EMAIL: investor@meInbfc.com, Website: www.meInbfc.com NOTICE OF THE 39TH AGM - E-VOTING AT THE AGM & BOOK CLOSURE

Notice is hereby given that the 39th Annual General Meeting (AGM) of the Company will be hell on Monday, 19th September, 2022 at 3 PM (IST), through video conference/other audio visua means in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ("MCA"). Governmen of India and Securities and Exchange Board of India ('SEBI') to transact the businesses that is mentioned in the Notice of the Meeting.

in compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the physical copies, kindly note that electronic copies of the Notice of the AGM and Annual Repor for FY2021-2022 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 39th AGM and Annual Report for FY 2021-2022 will also be made available on the Company's website, a www.meInbfc.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.melnbfc.com as well as on the website of Bombay Stock Members holding shares in dematerialized mode are requested to register their email addresses

and mobile numbers with their relevant depositories through their depositary participants. Members holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent M/s. PurvaSharegistry (India) Private Limited (herein referred as 'RTA')

Company shall provide remote & E-Voting facility to all its Members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through E-Voting system during the AGM. Detailed procedure is provided in the Notice

Notice is further given that, pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013. the Register of Members and Share Transfer books of the Company will remain closed from Tuesday, 13th September, 2022 to Monday, 19th September, 2022 (both days inclusive) for the ourpose of Annual General Meeting. in compliance with Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements

Regulations, 2015 and Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of th Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing its members facilities for remote e-voting. Members holding shares either in physical form or dematerialise form, as on the cut-off date of Monday 12th September 2022, may cast their vote electronically on the businesses set forth in the Notice of 39th AGM through the electronic voting system, from a place other than the place of venue of the AGM (remote e-voting). All the members are informed that:

The businesses as set forth in the Notice of 39th AGM may be transacted through e-voting The remote e-voting shall commence on 16th September 2022 (9.00 a.m. III. The remote e-voting shall end on 18th September, 2022 (5.00 p.m.).

V. The cut-off date for determining the eligibility for e-voting is Monday, 12th September 2023 Any person, who acquires shares of the company and becomes member of the company after the dispatch of Notice and holding shares as of the cut-off date i.e., Monday, 12th September 2022 may obtain login ID and password by sending an email to purvashr@mtnl.net.in However f a person is already registered with for remote e-voting, then existing user ID and password car

Members holding shares in physical form who have not registered their mail addresses with the Company/Depositories may obtain the Annual Report and log in and password for E voting providing the below necessary details:

For Physical Shareholders-Please provide necessary details like Folio No., Name of the shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of AADHAR card) by email to Company at investor@melnbfc.com or to Registrar & Share Transfer Agent at purvashr@mtnl.net.in

For DematShareholders-Please provide Demat account details (CDSL-16-digit beneficiary ID or NSDL-16-digitDPID +CLID), Name, Client master or copy of consolidated Account statement, PAN (Self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of AADHAR card) by email to Company at investor@melnbfc.com or with your respective Depository Participant (DP) However, if a person is already registered for e-voting then existing user ID and password ca

be used for casting vote. f you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Votin

System, you can write an email to helpdesk evoting@cdslindia.com Members eligible to vote may note that: The remote e-voting module shall be disabled after 5.00 p.m. on Sunday, 18th September

2022 and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently;

he members who have cast their votes by remote e-voting prior to the AGM may also atter the AGM but shall not be entitled to cast their voted again; and

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting.

If a member cast votes by both modes, then voting done through e-voting shall prevail and e-voting during the AGM shall be treated as invalid. The company has appointed Ms. Lakshmmi Subramanian, Senior Partner, M/s Lakshmm Subramanian & Associates, Practising Company Secretaries, having office at "MurugesaNaicke

Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting process and poll at AGM in a fair and transparent manner. /III. The results of e-voting will be announced by the Company on its website www.meinbfc.com and also to stock exchanges at www.bseindia.in.

By Order of the Board For JMJ Fintech Limited

पंजाब मेशनल बैंक

Place: Chennal

Date: 23.08.2022

Mr. Joju Madathumpady Johny Managing Director DIN: 02712125

(A GOVERNMENT OF INDIA UNDERTAKING)

Name of the Branch

Name of the Account

.....भरोसे का प्रतीक

GSAD Section, Third Floor, C-13, Sector-1, Circle Office: Noida -201301 Ph.: 0120-4818138 Email: conoidagad@pnb.co.in YKEMISES REQUIRED ON RENT

Carnet Area Soft

terested Person/Institution who have the commercial Building at Dadri, Gautam Budh Nagar with availabl space preferably on ground floor agreeable to change/ addition/Construction as per bank's requirement and enough space of parking, may send their proposal with full details of their building, site of plot, desired rent per sq. ft. Raw map and premises ownership documents with the copy of technical and financial tender sealed in each separate envelope after that keep all in third envelope to reach within 07.09.2022, 03:00 PM to GSAD Section, Third Floor, C-13, Sector-1, Circle Office: Noida -201301. Bank reserve the rights to accept/reject any proposal without assigning any reason. For details visit our authorized website www.bnbindia.com/tenders or contact Circle Office. Please write on the face of outer envelope above the address "proposal of building/premises for Branch Dadri'. Circle Head

THE KANGRA CO-OPERATIVE BANK LTD. C-29, Community Centre, Penkha Road, Janak Puri, New Dolls - 119058, Phone: 011-25611041, 25611042, 25611043, 25611044

E-mail: lengal@kangrabank.com, legal1@kangrabank.com, Website: www.kangrabank.

PPENDIX I [See rule 4(1)] PANCHNAMA

Whereas

-				
S.No.	Name of Panch and Father's /Husband's Name	Address	Age	Occupatio
1.	Sh. Mohit Kaushik S/o. Sh. Narender Kaushik	H.No440, V & P.O. Karala, Delhi-110081	27 years	Driver at M/ Balaji Touris
2.	Sh. Sunil Kumar Shukla S/o Late Sh. P.C. Shukla	C-41, 1st Floor, Jeewan Park, New Delhi- 110059	53 years	Service

The above mentioned Panch on being called by Harish Sharma, Authorised officer of The Kangra Co-operative Bank Itd., Head office at C-29, Community Centre Pankha Road, Janakpuri, Delhi-110058, under The Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest (Act, 2002 (54 of 2002) and in exercise of the powers under section 13 (4) of the said (Act) entered the premises of Sh.Mahabir S/o. Sh.Surat Singh at H.No. 38, Extn.III, Nangloi, Delhi-110041, and demanded the payment of the dues mentioned in the demand notice dated 19-03-2021, in respect of Membership account no. NL/1/294, Membership No.61756, Loan account No.00128190000064, and its on its non-payment, taken over possession of movable property as detailed in the inventory attached to this Panchnama between the hours PM.11:30 am and 12:30

am.in our presence [The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured asset]. Tempo Traveller, Registration We also hereby state that during take over of possession of the vehicle no untoward incident had

occurred as known to the knowledge and belief of the Authorised Officer of the Bank. Therefore, we declare that the fact of the Panchnama mentioned herein are true and correct to the

best of our observations and knowledge. 2. Signature Date 19-08-2022, Time 11:30 AM Signature Date 19-08-2022, Time 11:30 AM.

Name: Sh. Mohit Kaushik Name : Sh. Sunil Kumar Shukla Drawn before me

Harish Sharma **Authorised Officer**

APPENDIX II [See rule 4 (2) INVENTORY

Inventory of movable secured asset vehicle taken possession in Membership account bearing no.NL/1/294, Membership No.61756, Loan Account No.00128190000064. Inventory of the movable secured asset vehicle taken possession by the bank in the case of The

Kangra Co-operative Bank Ltd. Vs. Sh.Mahabir & Ors CC No. CIS NO.780/2022, from the Court of Ld. CMM Court (West Distt.) Tis Hazari Courts Delhi, under section 13(4)& 14 of the Securitisation and reconstruction of financial assets and Enforcement of Security Interest [Act], 2002 (54 of 2002) and the Security 19th.day of August 2022 by Authorised officer of The Kangra Co-Operative Bank Ltd., Head office at C-29, Community Centre, Pankha Road, Janakpuri, New Delhi-110058, under the said [Act], between the hours 11:30 am to 12:30 am.

S.No. Description of article/vehicle, HR- Estimated Value Place where kept for

	63E-8570 Engine No. D67037435 Chasis No. MC1E4GLA0LP000962 Meter Rading 136671 km.		sale custody (Name of the person if necessary)
1.:	Original RC dt. 11-02-2020.	Rs. 12,20 Lakhs	Janakpuri, Near
2.	All India Permit UP TO 13-02-2025.		Janak Cinema,
3.	Onginal. Original Haryana Govt.Permit dt.		Delhi-110058
de	11-02-2020.		
4.	Original All India Tourist Permit, Govt.		
	of Haryana.		
5.	Original Insurance Policy Valid upto 15-01-2023.		
6.	Original Char Dham Yatra Green Card		
	Valid up to 11-07-2022.		
7.	One set of Key.		
8.	Pollution Certificate valid upto 04/07/2023.		
9.	Jack, Rod, wheel Nut Spanner, Stepney.		

Signature of Borrower

Drawn by me today the 6th August, 2022 at 12.30 PM.

Authorised Officer

Rohini Sector-5 Branch (2590). New Dlehi केन्द्रा बैंक Canara Bank 📣 Ph No.: 011-27047510 Email: cb2590@canarabank.com **PUBLIC NOTICE**

The general public is hereby informed that a number of lockers with **Rohini Sector-5 Branch** of Canara Bank have been opened by locker holder's and in respect whereof the locker agreements are missing and at the same time, the lockers holders are not operating the

lockers for the last numbers of years or are not paying arrears of locker charges. Address Locker **Customer Name** Date of Locker No. No. **Break open** 499 KUWARJILAL 261 D-17 SECTOR 3 ROHINI 05.09.2022

NEW DELHI

S/o MANOHAR LAL

The locker holders are learnt to have expired. By this notice, It is hereby notified to all interested persons that they should approach the respective branch within a period of one week of this notice with authentic proof of the ownership of the locker, execute fresh locker agreements and pay the arrears of locker charges, documents providing identity of the person intending to operate the locker or to remove its belongings such as Passport, Aadhaar card, proof of residence, etc. In case, no response is received in respect of any of the Lockers, the bank shall be constrained to break open the lockers in presence of witnesses and keep aside its contents while exercising its lien

PLACE: NEW DELHI SENIOR MANAGER. CANARA BANK **ROHINI SECTOR-5 BRANCH, DELHI** DATE: 22.08.2022

over the contents of the lockers for recovery of arrear of locker charges.

Partner: Smt. Reeta Tiwari w/o Vinay Shankar Tiwari

Partner: - Sh. JITENDRA OJA s/o Krishna Kant Ojha

colony, Lucknow-226029

R/O 158-B Mahanagar, Lucknow

Date 23.08.2022 Place Lucknow

Sarfeasi Act 2002

Amount as per Demand Notice

R/o 508/50-3, Rae Bareilly Road, old Hyderabad

PUNJOB NOTIONAL BANK CIRCLE SASTRA CENTRE, Noida, SH-12, 1st floor, Gama Shopping Centre, Sector-Gama-I, Greater Noida-201308



(A Government of India Undertaking) (A MINIRATNA Category-I Company) Ministry of Railways CIN: U74210WB1976GOI030798

BRAITHWAITE & CO. LIMITED

5, Hide Road, Kolkata - 700 043

EOI No.: BCL/PUR/EOI/ISO Containers/2022 Sealed offers are invited for empanelment of firms for joint participation in tenders and / or execution of jobs related to ISO

shipping containers as per EOI terms & conditions.

Last date for submission of Offer of EOI is 30 (Thirty) days from the date of publication (both days inclusive). Interested bidders/firms may collect the EOI document from Purchase Department, Braithwaite & Co. Ltd., 5 Hide Road, Kolkata on all working days from 10.00 hrs to 14.30 hrs. EOI document can also be downloaded from our website www.braithwaiteindia.com and offer can be submitted as per EOI conditions.

All TCNs & Corrigendum etc. will be notified in our website www.braithwaiteindia.com only. Sr. Manager (Purchase)

पंजाब नैशनल बैंक punjab national bank

Circle Sastra Centre Lucknow

(08.09.2022)

C)Rs. 0.50 Lakh

Authorised Officer, Punjab National Bank, Secured Creditor

RESERVE PRICE

(Rs. In Lakhs)

Rs. 37,77,300/-

Rs. 3,78,000/-

Rs. 10,000/-

Rs. 11.88,000/-

Rs. 1,18,800/-

Rs. 10,000/-

Rs. 3,93,200/-

Rs. 10,000/-

Rs. 52,92,000/-

Rs. 5,29,200/-

C) 21.11.2019

D)Symbolic Possession

Bal O/S: as per 13(2) notice

Rs. 1,09,73,223.00/-

As on 31.01.2019

04.00 PM

Name &

contact no.

Mr. Darshan

Lal Bhalla

Mob.:

9311725577

& 9748507500

DATE! TIME

30-09-2022

11:00 AM

to 04:00 PM

30-09-2022

11:00 AM

to 04:00 PM

11:00:AM

to 04:00 PM

30-09-2022

11:00 AM

to 04:00 PM

PNBIT, Opp RML Hospital, Vibhuti Khand Gomtinagar Lucknow 226010) [PHONE NO. 9839909666] Email: cs8271@pnb.co.in

SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

Security Interest Act, 2002 read with proviso to Rule 8 (6) & 9(1) of the Security Interest (Enforcement) Rules, 2002. Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged to the Secured Creditor, the constructive physical symbolic possession of which has been taken by the Authorised Officer of the Bank/ Secured Creditor, will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" on the date as mentioned in the table herein below, for recovery of its dues due to the Bank/ Secured Creditor from the respective borrower (s) and guarantor (s). The reserve price and the earnest money deposit will be as mentioned in the table below against the respective properties. The borrower's /guarantor's /mortgagor's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act in respect of time available to redeem the secured assets. SCHEDULE OF SALE OF THE SECURED ASSETS

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of

Description of the Immovable Properties A)Date of Demand Notice

Name of the Branch	Description of the Immovable Properties	A)Date of Demand Notice	A)Reserve Price	Date/	Detail of the
Name of the Account/	Mortgaged/	u/s 13(2) of SARFAESI Act 2002	(Rs. in Lakh)	Time	encum-
Name & Address of the Borrowers/ Guarantors/ (mortgagers of property(ies) All that part and parcel of the	B)Outstanding Amount as on 31.07.2022 C)Possession date (u/s 13(4) of SARFAESI Act 2002)	B) EMD(last date of deposit of EMD)	e-Auction	brances known to the Secured	
	property consisting of	D)Nature of Possession (Physical/Symbolic/ constructive)	c).Bid Increase amount		Account Creditors
	N. CAOSOSEOOOS	AAAA JIDA A. J. BUIND	*******		

Emd Submission: Account No. 6193002500000024 (IFS Code PUNB0619300) Nodal Officer: Sh. Om Prakash Bharti , Chief Manager, Circle Sastra Centre, (Lucknow East), Mob. 9839909666 BO:LUCKNOW, MAHANAGAR, eOBC (050110). Factory-Building & Surrounding Land at 1.A) 19.06.2018 AIRs. 80.00 Lakhs 09.09.2022 Borrowers:1-M/S LUCKNOW AUTO FILLING, 27 KM Khasra no. 140, Vill: BANI, Pargana: BIJNORE Known 11.00 AM B) Rs 10903717.94 B) Rs. 8.00 Lakh stone, Bani-Banthra, (on LKO-KNP Highway) Lucknow, Lucknow, Encumbrances +Interest + Charges Partner:/Mortgagor .Sh. Ajeet Pandey S/o Yashoda Area: 1771 sq mtr (08.09.2022) 04.00 PM Nandan Pandey, R/o 158-B, Sec-A, Mahanagar Lucknow. C) 03.03.2021 Boundaries: East: LKO-KNP Road Highway, C)Rs. 0.50 Lakh West: Khasra no.138 & 139 , North: Khasra D)Symbolic Possession B-1. Sector-72 NOIDA Gautam Budha Nagar-201301 no.116, South: Rest Part of Khasra no.140 2.A) 19.06.2018 Sh. SAMPURNA NAND MISHRA(Partner), R/o 14/626. thereafter Khasra no.141 Murad Ali Lane, Hussain Ganj, Baraf Khana Lucknow-B) Rs. 18,86,111.85 Owner: Sh. Ajeet Pandey S/o Yashoda 226001 Nandan Pandey. +Interest + Charges Borrowers: 2-M/S Smriti Gas House, C) 03.03.2021 Smt Reeta Tiwari 30, Magbara Road Lucknow-226001 D)Symbolic Possession BO:LUCKNOW, MAHANAGAR, eOBC (050110). Factory-Building & Surrounding Land at Khasra no.132, VIII:BANI, Pargana: BIJNORE Lucknow. A) 08.02.2019 A)Rs. 40.00 Lakhs 09.09.2022 Borrowers:-M/S LUCKNOW ICE FACTORY, Area: 3980.00 sq mtr. Boundaries: East: Known 27 KM stone, Bani-Banthra, (on LKO-KNP Highway) B) Rs. 99,10,638.00 11.00 AM B) Rs. 4.00 Lakh KHASRA no.150 of Smt Rita Tiwari & others, Encumbrances +Interest + Charges to

Ojha (partner in Firm) till 20.08.2025) Terms & Conditions:- The sale shall be subject to the Terms & Conditions prescribed in the Security Interest (Enforcement). Rules 2002 and to the following further conditions: 1. The properties are eing sold on "As is where is", "As is what is", and "Whatever there is" basis. 2. The particulars of Secured Assets specified in the Schedule herein above have been stated to the best of the information of the Authorised Officer, but the Authorised Officer shall not be answerable for any error, misstatement of omission in this proclamation. 3. The sale will be done by the undersigned through e-auction platform provided at the Website https://www.mstcecommerce.com/auctionhome/ibapi/index.jsp on above mentioned date. 4. For detailed terms & conditions of the sale, please refer www.ibapi.in, /www.mstcecommerce.com STATUTORY SALE NOTICE UNDER RULE 8(6) & 9(1) OF THE SARFAESI ACT, 2002

Description of Immovable Properties

West: KHASRA no.129 of Sri. Surendra Singh.

Sri. Lakhpati & others, North; KHASRA no. 123 of

Sri RAM Vidhan & others, South: KHASRA

Owner of property: Ms. Reeta Tiwari w/o Vinay

Shankar Tiwari but now Factory portion

(appox. 10000 Sq ft lease hold to Mr Jitendra

Distt. Gautam Budh Nagar, Tel. 0120-2322667, E-mail: cs8290@pnb.co.in

no.151 of Sn GIRIJA SINGH & others.

...the name you can BANK upon! SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Security Interest (Enforcement) Rules, 2002.

Signature of

Notice is hereby given to the public in general and in particular to the Borrower(s) and Guarantor(s) that the below described immovable properties mortgaged /charged to the Secured Creditor, will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is on the date as mentioned in the table herein below, for recovery of its dues due to the Bank/ Secured Creditor from the respective properties.

Date of Demand Notice U/s 13(2) of

SCHEDULE OF SALE OF THE SECURED ASSETS

No. Mortgaged / owner's Name OF of EMD Possession Date u/s 13(4) of Sarfeasi Act 2002 E-AUCTION (Mortgagers of Property[ies] authorized Name and Addresses of the **Bid Increase** officer Nature of Possession Symbolic / Amount Borrower/Guarantors Account Physical/ Constructive 30-09-2022 A) 01.08.2018 First floor No. 206 Greater noida Tower Gangotri-1 Mr. Darshan Rs. 39,94,200/-Shyam Veer S/o Mam Chand &Vimlesh W/o Shyam Veer (447600NC00001151) AnandAshray, Plot No.GH07A, Sector-Phi-2 Greater Noida Lal Bhalla 11:00 AM B) Rs 37,31,268/- plus interest thereon Rs. 4,00,000/-Shyam Veer S/o Mam Chand, Distt G.B Nagar, UP Mob.: to 04:00 PM C) 02.05.2019 9311725577 1. First floor No. 206 Greater Noida Tower Gangotri-1 Anand Ashray, Plot No. GH07A, Sector- PHI-2 Greater Noida Distt G.B Nagar U.P., Belonging to Shyam Veer s/o Mam Chand &Vimlesh w/o Rs. 10,000/-D) Symbolic 2) House No. 58 Vill.-Dadha, Greater Noida Gautam Budh Nagar, & 9748507500 ShyamVeer, Super Area 1330 Sq.Ft. Bimlesh W/o Shyam Veer, 1) First floor No. 206 Greater Noida Tower Gangotri-1 Anand Ashray, Plot No. GH07A, Sector- PHI -2 Greater Noida Distt G.B Nagar 2) House No. 58 Vill.-Dadha Greater Noida Gautam Budh Nagar Residential- H. no.B-61, Sixth Floor, HIG Type Hans Co-Sector-48 30-09-2022 A) 17.02.2022 Mr. Darshan Rs. 90,88,200/-Ranjan Jain & Shelly Jain, 934600NC00000126 operative Society, East Arjun Nagar, Shahdara, Delhi, Lal Bhalla 11:00 AM B) Rs. 1,18,83,927/-Rs. 9,09,000/-Residential- H No. B-61, Sixth Floor, HIG Type Hans Co-operative Society, East Arjun Nagar, Shahdara, Delhi, Covered area139.35 sq. Mtr., to 04:00 PM Mob.: Covered area 139.35 sq. Mtr. plus interest and charges until paid in full 9311725577 Rs. 10,000/-C) 21.04.2022 & 9748507500 D) Symbolic

Flat no. SF-2 on 2nd Floor (Without roof right) on plot no Roza Yakubpur A) 22.01.2019 Shri Ravi Dutt Sharma s/o Sh.M.D.Sharma &Smt.Poonam Sharma w/o Sh. Ravi Dutt Sharma (454400NC00000972) 15c, in Sectoe-15c, Milo complex Vasundhara, Ghaziabad. B) Rs. 49,57,736.11 6/315, Kautilya Apartments, Sector-6, Vasundhara, Ghaziabad-201010, 2)GF.C-15, Sector-15, Milo Complex, Vasundhara, Ghaziabad-201010 Belonging to Sh. Ravi Dutt Sharma, Measuring 81.23 Sq. plus interest thereon. 3) SF-2, Milo Complex, C-15, Sector-15, Vasundhara, Ghaziabad-201010 C) 30.05.2019

Dadri Borrower:- Sh Mohammed Irfan S/o Sh Mohammed Uzair (010900NC20051678)

 R/o Flat No. 1004, Antriksh Green, GH 248, Kaushambi, Ghaziabad. 2. Flat No.-106, 1st Floor, At Plot No. 39, HIG (without Roof) Shalimar Garden Extension-1, Village-Pasonda, Pargana-Loni Tehsil & District- Ghaziabad, Uttar 3. Prop. M/S Sameera Overseas, B-4/A, D-45, Amar Plaza, Hasanpur Village, I.P. Extension, Delhi-110092.

4. D-29, First Floor, Acharya Niketan, Mayur vihar Phase-I, Delhi-110091

Borrower:- Mr Jitender Kumar S/o Sh Jagdish Prasad, (454400NC00001607 & 4544009900000214)

Sunil Kumar S/o Ram Niwas, Plot No. 53, Radhey Shyam Park-II, Shahibabad, Ghaziabad, UP-201005

Dadri Borrower:- Ritu Sharma W/o Sh Shobit (010900NC2005201) 1.Plot No. 63, Vill- Lakhnawali, Greater Noida. 2. Flat No. 1076, A2 Gaur Apartment Govindpuram Ghaziabad Manoj Nagar (Guarantor), House No 51, Luksar Ataee Muradnagar, Kasna, Gautam Budha Nagar

Alpha-II Borrower:- Sh Saleem Khan Saifi and Vareesa Khan Saifi (447600NC00000547) H No. I 400, Block I, Alpha 2, Greater Noida, UP-201308

RozaYakubpur Mr. Ashok Kumar Dadhwal s/o Mr. Hansraj Dadhwal & Mrs. Poonam Dadhwal w/o Mr. Ashok Kumar Dadhwal 454400NC00002174 &4039009900000402

Residential-H. No. 1/109, 2nd Floor, Sector 1, Vaishali, Ghaziabad, Uttar Pradesh, 201001 Commercial-M/s Thakur Travel Solution (Prop. Mrs. Poonam Dadwal), 102, 1st Floor, Ratan Shopping complex, Sec-27, Noida, U.P.

Yashpal Singhla s/o Satish Kumar Singhla (454400NC00002022) Yashpal Singhla S/o Satish Kumar Singhla, (1) Ground Floor, Flat No.B-02, Antriksh Green Plot No.F-7, Sector-50, Noida Distt G.B Nagar (2) Flat no. 304,3rd floor Manchester-2 mahagun modern, sector 78 noida (3) B-388 gali no. 18 bhajanpura delhi 110053 1) RZ-3103 GALI NO. 35 TUGLAKBAD EXTENTION, DELHI 110019 (2) Plot No. 954 bypass road opp. Sector-09 faridabad 121006 (3) 24/31,1st floor near patel nagar west patel nagar delhi 110008 (4) plot no. 90 HSIDC industrial area rai, distt. Sonipat Haryana

A) 21.06.2021 B) Rs. 31,09,475 plus interest and charges until paid in full C) 08-10-2021 D) Symbolic A) 15.10.2018 B) Rs.2,15,99,115/-

House No. 11, Block - I (Pink Mohur Estate) Sector- Delta- II Greater Noida, Area: 200 sq mtrs owned by Sh Salim Khan 8 Vareesa Khan Saifi (Joint Ownership)

PoonamDadhwal, Measuring 64.33 Sq. Mtr. Super Area

Flat No.B-GF-02, Antriksh Green Apartment, Plot No.F-7

Sector-50, Noida Distt G.B Nagar, U.P., Area:283.35 sq mtr

Belonging to Yashpal Singhla s/o Satish Kumar Singhla

30-09-2022 Rs. 97,65,000/-11:00 AM Rs. 9,76,500/to 04:00 PM Rs. 10,000/-H. No. 1/109, 2nd Floor, Sector 1, Vaishali, Ghaziabad, Uttar Rs. 30,39,300/-Pradesh, 201001, Owned by- Mr. Ashok Dadhwal& Mrs

Rs. 1,54,26,040/-

Rs. 15,42,604/-

Rs. 10,000/-

30-09-2022 Mr. Darshan Lal Bhalla 11:00 AM to 04:00 PM Mob.: 9311725577 Rs. 10,000/-& 9748507500 30-09-2022

Mr. Darshan Lal Bhalla Mob.: 9311725577

BRIEF TERMS AND CONDITIONS OF E-AUCTION SALE: The sale shall be subject to the Terms & Conditions prescribed in the Security Interest (Enforcement) Rules 2002 and to the following further conditions: 1. The properties are being sold on ""AS IS WHERE IS BASIS"" and ""AS IS WHAT IS BASIS" and ""WHATEVER THERE IS BASIS". 2. The particulars of Secured Assets specified in the Schedule herein above stated to the best of the information of the Authorised Officer, but the Authorised Officer shall not be answerable for any error, misstatement or omission in this proclamation. 3. The sale will be done through e-auction platform provided at the Website https://www.mstcecommerce.com on date and time of auction specified above.4. For further details and complete Terms & Conditions of the sale., please refer :: www.ibapi.in , www.tenders.gov.in,

STATUTORY SALE NOTICE UNDER RULE 8(6) OF THE SARFAESI ACT, 2002

financialexp.epam.in

Bhawan No-551, MIG, Ground Floor, Sector-23, Sanjay Nagar, Ghaziabad

Roza Yakubpur

9 Roza Yakubpur

www.mstcecommerce.com, https://eprocure.gov.in/epublish/app.

Date: 22-08-2022, Place: Noida

D) Symbolic A) 22.01.2019

B) Rs 49,57,736.11

plus interest thereon

C) 30.05.2019

D) Symbolic

A) 03.04.2019

B) 53,28,619.29

plus interest until payment in full

C) 16.08.2019

D) Symbolic

A)15.11.2017

B) 44,19,872/-

plus interest until payment in full

C) 06.06.2018

D) Symbolic

A) 22.09.2021

B) 20,07,877/-

plus interest until payment in full

C) 02.12.2021

D) Symbolic

plus interest thereon.

C) 14.01.2019

D) Symbolic

Kumar Flat No.-106, 1st Floor, At Plot No. 39, HIG (without Roof) Rs. 39,32,000/- 30-09-2022

Snallmar Garden Extension-1, Village-Pasonda, Pargana Loni Tehsil & District- Ghaziabad, Uttar Pradesh-201006 Area: 116.12 sq mtrs owned by Sh Mohammed Irfan

Plot No. 63, Vill- Lakhnawali, Greater Noida, Area: 210 Sq. Mtrs owned by Smt Ritu Sharma

Bhawan No- N-551, MIG, Ground Floor, Sector-23, Sanjay

Nagar, Ghaziabad, Area: 42.69 sq mtrs owned by Jitender

Rs. 10,000/-

Rs. 3,04,000/-

11:00 AM to 04:00 PM & 9748507500

AUTHORIZED OFFICER, PUNJAB NATIONAL BANK

New Delhi

EAST COAST RAILWAY

File No. DRM/Engg/KUR/22-23/E-Tender/64 Dt.17.08.2022 1.Tender Notice No. eTender-South-KUR-169-2022, Dt.11.08.2022

DESCRIPTION : FORMATION TREATMENT FOR 5:10 KMS, FROM KM, 622, 40 TO 625,00 ON UP & DN LINE BETWEEN SURLA ROAD ICHCHAPURAM SECTION OF KHURDA ROAD

Approximate Cost of the work (₹) ₹ 587.53 Lakhs, EMD (₹): 4,43,800/-2. Tender Notice No. eTender-South-KUR-

170-2022, Dt.11.08,2022 DESCRIPTION : ALL REPAIRS & MAINTENANCE OF P.WAY ZONAL WORKS FOR A PERIOD UPTO 30.09.2023 FROM KM 631.20 TO 678.33 BETWEEN ICHCHAPURAM PALASA STATION UNDER SENIOR SECTION ENGINEER (P.WAY) / SOMPETA OF KHURDA ROAD DIVISION.

Approximate Cost of the work (?) 144.30 Lakhs, EMD (?): 2,22,200/

3. Tender Notice No. eTender-South-KUR-

171-2022, Dt.11.08.2022 DESCRIPTION : ALL REPAIRS & MAINTENANCE OF P.WAY ZONAL WORKS FOR A PERIOD UPTO 30.09.2023 FROM KM 572.13 TO 631.20 BETWEEN GANJAM JHADUPUDI UNDER SENIOR SECTION

ENGINEER (P.WAY) / BRAHMAPUR OF

KHURDA ROAD DIVISION Approximate Cost of the work (?) ₹ 141.25 Lakhs. EMD (₹): 2,20,600/-

165-2022, Dt.10.08.2022 DESCRIPTION : PROPOSED COMPLETE TRACK RENEWAL (CTR-P) FOR 12.0 TKM. AT VARIOUS LOCATIONS IN MAHANADI COALFIELDS LIMITED SIDING UNDER DEPOSIT SCHEME BY KHURDA ROAD DIVISION OF EAST COAST RAILWAY.

4.Tender Notice No. eTender-CENT-KUR-

Approximate Cost of the work (?) ₹531.01 Lakhs, EMD (₹): 4,15,500/-Completion Period of the work : 1. (Twelve) Months (For All Tenders).

Date and time of closing of tender No manual offers sent by Post/Courier Fax or in person shall be accepted against such e-Tenders even if these are submitted on firm's letter head and received in time. All such manual offers shall be considered invalid and shall be rejected summarily without any

NOTE: The prospective tenderers are advised to revisit the website 10 days before the date of closing of tender to note any changes / corrigenda issued for this tender. Complete information including e-tender documents is available in website http://www.ireps.gov.in.

Divisional Railway Manager(Engg. Khurda Road PR-405/N/22-23

Sea TV Network Ltd.



Notice is hereby given that the 18th Annual General Meeting ("AGM") of the Company is scheduled to be held on Saturday, September 24th, 2022 at 03:30 P.M. Indian Standard Time ("IST"), through Video Conferencing/ other Audio Visual Means Facility in compliance with all the provisions of the Companies Act, 2013 (the "Act"), the rules made there under and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and read with all circulars on the matter issued by the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI") permitted to convening the Annual General Meeting ("AGM") through Video Conferencing ("VC") to transact the business mentioned in the Notice of AGM without the physical presence of the shareholders at the common

E-VOTING INFORMATION

2021-2022 will be sent by email to those shareholders whose email Id is registered with the company/Registrar and share Transfer Agent, Link Intime India Private Limited/Depository Participants. The said Annual Report including the notice of AGM is also available on the website of the company at www.seatvnetwork.com, and on the website of M/s Link Intime India Private Limited https://instavote.linkintime.co.in and on the website of the stock exchange i.e. BSE Limited at

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 ("Rules") and as per Regulation 44 (1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 with the Stock Exchanges, the Company is providing electronic voting ("e-Voting") facility to members to enable them to cast their votes on all the resolutions as set out in the notice of AGM by using an electronic voting system from a place other than the venue of the AGM (i.e. remote e voting). The company will also provide the facility of e voting to shareholders during the AGM, who have not cast their vote by remote e-voting. The company has entered into an arrangement with Link Intime for providing the remote e-voting and e-voting during an AGM.

In terms of section 91 of the act, rules made thereunder and regulations 42 of the SEBI (Listing obligation and Disclosure Requirements) Regulations, 2015 (Listing regulation) that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Saturday, 17th September 2022 to Saturday, 24th September 2022 (both days inclusive) for the purpose of the said AGM.

process in fair and transparent manner. The results of voting on the resolutions set out in the Notice of the AGM will be declared with 48 hours from the conclusion of the AGM. The results so declared along with the Scrutinizer's report shall be placed on the Company's website www.seatvnetwork.com and Link Intime's website https://instavote.linkintime.co.in.

In case shareholders/ members have any queries regarding e-voting, they may refer the Frequently Asked Questions ('FAQs') and InstaVote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under Help section or send an email to enotices@linkintime.co.in or contact on: - Tel: 022 - 4918 6000 By Order of the Board

Date: 22nd August, 2022

SNEHAL AGARWAL (Company Secretary & Compliance Officer)

For, Sea TV Network Ltd.

EAST COAST RAILWAY

'E' PROCUREMENT SYSTEM The following tenders have been uploaded

e-Tender Notice No.Sr.DMM/SBP/Stores/ Tender Publication/04, Dated: 22.08.2022 SI.No.01 Tender No. 40225517, Description of Item: SUPPLYING, FITTING & FIXING OF MODULAR STATIC KIOSK UNITS FOR ONE STATION ONE PRODUCT (OSOP) IN SAMBALPUR DIVISION AS PER DESIGN

an website www.ireps.gov.in

SPECIFICATION & DRAWING ENCLOSED AS ANNEXURE- "A" & "B", NOTE : THE SIDE PANEL DESIGN SHOULD BE AS PER EASTERN INDIA AS SPECIFIED IN ANNEXURE- "A" ENCLOSED. LIST OF STATIONS AS PER ANNEXURE-"C". Tender Value (₹) : ₹ 62,99,784/-, EMD

(3):1,26,000/-

1500 hrs of 19.09.2022 Sr. Divisional Materials Manager Sambalpur

Date and time of closing of tender

Midland Microfin Limited

Registered Office: The Axis, Plot No.1, R.B. Badri Dass Colony, B.M.C. Chowk,

G.T. Road, Jalandhar - 144001 (PB.) INDIA Tel.:0181-5074000, Toll Free: 0181-507600

E-mail Id: cs@midlandmicrofin.com | Website: www.midlandmicrofin.com

NOTICE TO MEMBERS OF ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 34" Annual General Meeting (AGM) of the Company 'Midland

Microfin Limited will be held on Saturday, September 24, 2022 at 03:00 P.M. IST through

Video Conferencing (VC)/ Other Audio Visual Means (OAVM) in compliance with all the

applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder and the

Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements)

Regulations, 2015 read with all applicable circulars on the matter issued by the Ministry of

Corporate Affairs (MCA) and the Securities and Exchange Board of India (SEBI), to transact

the ordinary business and unavoidable special business set out in the Notice calling the AGM.

The Notice of AGM along with Annual Report for the Financial Year 2021-22 will be sent electronically to all the members, whose e-mail addresses are registered with the Company or

the Registrar & Share Transfer Agent (RTA). The Notice of AGM and Annual Report will also

be available on the website of the Company i.e. www.midlandmicrofin.com and on the website

For the purpose of ascertaining members to whom the Annual General Meeting Notice shall

be sent, the Board of Directors in the meeting held on Thursday, August 11, 2022, has fixed

Friday, August 26, 2022 as the cut-off date. Accordingly, notice shall be sent to all the

Members whose names appeared as a Registered Member/ Beneficial Owner in the register

maintained by the Company or RTA (Skyline Financial Services Private Limited), before the

(i) Members holding shares in dematerialized mode are requested to register their e-mail

addresses with their relevant depositories through their depositary participants. However, for

emporary registration for the purpose of obtaining this notice, shareholders may register their

i-mail IDs with the Company by writing to Mr. Sumit Bhojwani, Company Secretary of the

(ii) Member holding shares in physical mode are requested to register their e-mail IDs with the

Company by writing to Mr. Sumit Bhojwani, Company Secretary of the Company, at his e-mai

D: cs@midlandmicrofin.com by quoting the Folio No., Name of Shareholder, PAN, Mobile

No., e-mail ID along with a self-attested copy of your PAN Card, Aadhaar Card and Share

The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for the

purpose of providing facility of voting through remote e-voting, for participation in the AGM

hrough VC/OAVM and e-voting during the AGM. The manner of voting, including remote e

voting by Members holding shares in dematerialized mode, physical mode and for members

who have not registered their e-mail address has been provided in the Notice of AGM.

Members attending the AGM who have not cast vote(s) by remote e-voting will be able to vote

Members are requested to register/update their complete bank details with their depositor

participant(s), if shares are held in dematerialized mode and with the Company, if the shares

The relevant details about login credentials to be used and the steps to be followed for

The members may further note that the Board of Directors at its meeting held on May 05, 2022

recommended a final dividend of ₹0.70 per equity share of the Company having a face value

of ₹10/- each for the Financial Year 2021-22. The Record Date for the purpose of entitlement

Members are requested to carefully read the notice of AGM and instructions for joining the

By the order of the Board

For Midland Microfin Limited

indianexpress.com

Sumit Bhojwani, Company Secretary

of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com.

Manner of registering/updating e-mail addresses:

Company, at his e-mail ID: cs@midtandmicrofin.com.

Manner of casting vote(s) through e-voting:

Manner of registering mandate for receiving Dividend:

attending the AGM are explained in the notice of AGM.

RECORD DATE FOR DIVIDEND AND PAYMENT THEREOF:

of members to dividend has been fixed as September 18, 2022.

AGM, manner of casting vote through remote e-voting or e-voting at the AGM.

Certificate (front and back).

electronically at the AGM.

are held in physical mode.

Place: Jalandhar

Date: August 23, 2022

Joining the AGM through VC/OAVM:

closing of the business hours i.e. 05.30 P.M. on Friday, August 26, 2022.

CIN - U65921PB1988PLC008430

केनरा बैंक Canara Bank 🛆

[Section 13(4)] (For Immovable Property)

SALT LAKE CITY BRANCH GC-152, Sector - III, Kolkata - 700 106

The undersigned being the Authorised Officer of the Canara Bank, Salt Lake City Branch under Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (Act 54 of 2002) and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice dated 21.06.2022 calling upon the Borrower M/s. R. S. International to repay the amount mentioned in the notice, being Rs. 20,81,382.17 (Rupees Twenty Lakh Eighty One Thousand Three Hundred Eighty Two and Seventeen Paise only) as on 21.06,2022 and interest thereon and cost etc.within 60 days from the date of receipt of the said

borrower and the public in general, that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him a her under Section 13(4) of the said Act, read with Rule 8 & 9 of the said Rule on this 23rd day of August of the year 2022.

The Borrower in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Canara Bank, Salt Lake City Branch for an amount being Rs. 20,81,382.17 (Rupees Twenty Lakh Eighty One Thousand Three Hundred Eighty Two and Seventeen Paise only) as on 21.06.2022. Applicable rate of

The Borrower's attention is invited to the provisions of Section 13(8) of the Act, in respect of time available, to redeem the Secured Assets.

of Smt. Prova Ghosh (Borrower & Mortgagor) measuring 650 Sq.ft. more or less flat at Panchavati Apartment, Flat No. B, 4th floor, Holding No 197/2, Mahendra Chandra Garden Road, P.O. - Purba Sinthee, P.S. - Dum Dum, Dist - North 24 Pgs, Kolkata - 700 030 under Mouza - Sinthee, J.L. No. 22, RS No. 11, Touzi No. 1298/2833, C.S. Dag No.623/1490. Bounded by : On the North - 20'ft Wide Municipal Road, On the South - Property under Plot No. 27, On the East -Municipal Drain, On the West - Property under Plot Nos. 29 & 30.

Place: Salt Lake City

Authorised Officer Canara Bank

JMJ FINTECH LIMITED

(formerly known as Meenakshi Enterprises Limited) CIN: L51102TN1982PLC009711

NOTICE OF THE 39TH AGM - E-VOTING AT THE AGM & BOOK CLOSURE

on Monday, 19th September, 2022 at 3 PM (IST), through video conference/other audio visual neans in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Government of India and Securities and Exchange Board of India ("SEBI") to transact the businesses that is mentioned in the Notice of the Meeting.

for FY2021-2022 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 39th AGM and Annual Report for FY 2021-2022 will also be made available on the Company's website, at www.melnbfc.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.meinbfc.com as well as on the website of Bombay Stock

and mobile numbers with their relevant depositories through their depositary participants. Members holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent M/s. PurvaSharegistry (India)

Company shall provide remote & E-Voting facility to all its Members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through E-Voting system during the AGM. Detailed procedure is provided in the Notice

Notice is further given that, pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer books of the Company will remain closed from Tuesday, 13th September, 2022 to Monday, 19th September, 2022 (both days inclusive) for the purpose of Annual General Meeting.

Regulations, 2015 and Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing its members, facilities for remote e-voting. Members holding shares either in physical form or dematerialised form, as on the cut-off date of Monday 12th September 2022, may cast their vote electronically on the businesses set forth in the Notice of 39th AGM through the electronic voting system, from a place other than the place of venue of the AGM (remote e-voting).

The businesses as set forth in the Notice of 39th AGM may be transacted through e-voting The remote e-voting shall commence on 16th September 2022 (9.00 a.m.

the dispatch of Notice and holding shares as of the cut-off date i.e., Monday, 12th September, 2022 may obtain login ID and password by sending an email to purvashr@mtnl.net.in However, f a person is already registered with for remote e-voting, then existing user ID and password can Members holding shares in physical form who have not registered their mail addresses with

voting providing the below necessary details:

shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of AADHAR card) by email to Company at investor@melnbfc.com or to Registrar & Share Transfer Agent at

ID or NSDL-16-digitDPID +CLID). Name. Client master or copy of consolidated Account statement, PAN (Self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of AADHAR card) by email to Company at investor@meinbfc.com or with your respective Depository Participant (DP)

If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com

The remote e-voting module shall be disabled after 5.00 p.m. on Sunday, 18th September,

allowed to change it subsequently; The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend

the AGM but shall not be entitled to cast their voted again; and A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail

If a member cast votes by both modes, then voting done through e-voting shall prevail and e-voting during the AGM shall be treated as invalid.

/II. The company has appointed Ms. Lakshmmi Subramanian, Senior Partner, M/s Lakshmm Subramanian & Associates, Practising Company Secretaries, having office at "MurugesaNaicker

VIII. The results of e-voting will be announced by the Company on its website www.meInbfc.com

and also to stock exchanges at www.bseindia.in.

By Order of the Board

Mr. Joju Madathumpady Johny Place: Chennai Date: 23.08.2022

"IMPORTANT

Whilst care is taken prior to acceptance of advertising copy. It is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsibile for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement.

(This is only an advertisement for information purpose and is not a prospectus announcement.)

JAY JALARAM TECHNOLOGIES LIMITED

Our Company was originally incorporated as "Jay Jalaram Technologies Private Limited" as a Private Limited Company under the provisions of the Companies Act, 1956 vide Certificate of Incorporation dated January 17, 2012, issued by the Registrar of Companies, Gujarat, Dadra and Nagar Havelli. Subsequently, our Company was converted into a Public Limited Company pursuant to shareholders resolution passed at Extra-ordinary General Meeting of our Company held on May 10, 2022 and the name of our Company was changed to "Jay Jalaram Technologies Limited". A fresh Certificate of Incorporation consequent upon Conversion from Private Limited Company to Public Limited Company dated May 25, 2022 was issued by the Registrar of Companies, Ahmedabad. For details of change in registered office of our Company, please refer to chapter titled "History and Corporate Matters" beginning on Page No. 115 of the Prospectus.

Registered office: Office No.103, Shail Mall, B/H. Girish Cold Drink, Shilp Char Rasta, C. G. Road, Navrangpura, Ahmedabad -380009, Gujarat. **Telephone No:** 079 4899 5415 • **E-Mail:** cs@koremobiles.com • **Website:** www.koremobiles.com

Company Secretary and Compliance Officer: Mr. Mukesh Dalpatram Prajapat

PROMOTERS OF THE COMPANY: MR. KAMLESH VARJIVANDAS THAKKAR, MR. KALESH HARIRAM LALWANI AND MR. MUKESHKUMAR NAVNITRAY BHATT

THE ISSUE

PUBLIC ISSUE OF 3000000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10 EACH OF JAY JALARAM TECHNOLOGIES LIMITED ("JJTL" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ 36 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 26 PER EQUITY SHARE (THE "ISSUE PRICE") AGGREGATING TO ₹ 1080.00 LAKHS ("THE ISSUE"), OF WHICH 150000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH FOR CASH AT A PRICE OF ₹ 36 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 26 PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 54.00 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION i.e. NET ISSUE OF 2850000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10 EACH AT A PRICE OF ₹ 36 PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ 26 PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 1026.00 LAKHS IS HEREIN AFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 26.95% AND 25.61% RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

THIS ISSUE IS BEING IN TERMS OF CHAPTER IX OF THE SEBI (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIERMENTS) REGULATIONS, 2018 AS AMENDED FROM TIME TO TIME.

For further details see "Terms of The Issue" beginning on Page No. 174 of the Prospectus.

THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10/- EACH AND THE ISSUE PRICE IS ₹ 36/- THE ISSUE PRICE IS 3.6 TIMES OF THE FACE VALUE.

OPENS ON: FRIDAY, AUGUST 26th, 2022 CLOSES ON: TUESDAY, AUGUST 30th, 2022 3000 EQUITY SHARES FOR RETAIL INDIVIDUAL INVESTORS

Lot Size 6000 EQUITY SHARES AND IN MULTIPLES OF 3000 EQUITY SHARES THEREAFTER FOR HNI/QIB CATEGORY

Simple, safe, smart way to application – Make use of it. *Application Supported by blocked amount (ASBA) is a better way of applying to issue by simply blocking the fund in the bank account investor can avail the same. For details, check section on ASBA below.

UPI NOW AVAILABLE IN ASBA FOR RETAIL INDIVIDUAL INVESTORS.

For Details on the ASBA and UPI process, please refer to the details given in ASBA form and Abridge Prospectus and please refer to the section "Issue Procedure" beginning on page no. 181 of the Prospectus. The process is also available on the website of National Stock Exchange of India Limited (www.nseindia.com), in General Information Document. List of Banks supporting UPI is also available on the website of SEBI (www.sebi.gov.in) IN TERMS OF THE SEBI CIRCULAR NO. CIR/CFD/POLICYCELL/11/2015, DATED NOVEMBER 10, 2015 AND THE ALL POTENTIAL INVESTORS SHALL PARTICIPATE IN

THE ISSUE ONLY THROUGH AN APPLICATION SUPPORTED BY BLOCKED AMOUNT ("ASBA") PROCESS PROVIDING DETAILS ABOUT THE BANK ACCOUNT WHICH WILL BE BLOCKED BY THE SELF-CERTIFIED SYNDICATE BANKS ("SCSBS") FOR THE SAME. FURTHER PURSUANT TO SEBI CIRCULAR BEARING NO. SEBI/HO/CFD/DIL2/CIR/P/2019/76 DATED JUNE 28, 2019, FOR IMPLEMENTATION OF PHASED II FOR UPI FACILITY, WHICH IS EFFECTIVE FROM JULY 01, 2019, ALL POTENTIAL BIDDERS (EXCEPT ANCHOR INVESTORS) ARE REQUIRED TO MANDATORILY UTILIZE THE APPLICATION SUPPORTED BY BLOCKED AMOUNT ("ASBA") PROCESS PROVIDING DETAILS OF THEIR RESPECTIVE ASBA ACCOUNTS OR UPI ID (IN CASE OF RIIS), IN WHICH THE CORRESPONDING APPLICATION AMOUNTS WILL BE BLOCKED BY THE SCSBS OR UNDER THE UPI MECHANISM, AS APPLICABLE. FOR DETAILS IN THIS REGARD, SPECIFIC ATTENTION IS INVITED TO "ISSUE PROCEDURE" ON PAGE NO. 181 OF THE PROSPECTUS. IN CASE OF DELAY, IF ANY IN UNBLOCKING/REFUND THE FUND, OUR COMPANY SHALL PAY INTEREST ON THE APPLICATION MONEY AT THE RATE OF 15% PER ANNUM FOR THE PERIOD OF DELAY.

Information under Section 30 of the Companies Act, 2013:

KORE

ISSUE

Minimum

ASBA*

UPI

Mechanism

The information regarding the content of Memorandum of Association of our Company as regards Main Objects are available on page no. 116 of the Prospectus of the Company. The Liability of the Members is limited. Our Authorized Share Capital comprises of 12000000 Equity Shares of ₹ 10/- each aggregating to ₹ 1200.00 Lakh. The present issued, subscribed and paid-up share capital comprises of 8130000 Equity Shares of ₹ 10/- each aggregating to ₹ 813.00 Lakh. We are proposing to issue 3000000 Equity Shares of ₹ 10/- each in terms of the Prospectus dated August 18, 2022 at a price of ₹ 36/- per share including premium of ₹ 26/- per equity share. The Names of signatories to the Memorandum of Association of our Company at the time of Incorporation and number of shares subscribed by them is as follows:

Sr.	Name of Signatories	No. of Equity Shares subscribed No. (Face Value ₹ 10/- each)	
	Kamlesh Hariram Lalwani	2500	
2.	Varjivandas Naturam Rankagor	2500	
3.	Tulsiben Varjivandas Rankagor	2500	
4.	Kamlesh Varjivandas Thakkar	2500	
	Total	10000	
The present capital structure of the Company is as follows:			

rne present capital structure of the company is as follows Sr. No. | Category of Shareholders

Promoters and Promoter Group

2.	Public	-	-	-
	Total	7	8130000	100.00
LISTING				
The Equity Shares offered through the Prospectus are proposed to be listed on EMERGE Platform of National Stock Exchange of India Limited ("NSE EMERGE"), in terms of				
the Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, as amended from time to time. Our Company has received an In-Principle Approval letter dated August 05, 2022 from				

No. of Shareholders

Limited ("NSE EMERGE"). For the purpose of this Issue, the designated Stock Exchange is the NSE. DISCLAIMER CLAUSE OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA

No. of Share held

8130000

100.00

COMPLIANCE OFFICER

Mr. Mukesh Dalpatram Prajapat

Jay Jalaram Technologies Limited

Office No.103. Shail Mall. B/H. Girish Cold

Since the Issue is being made in terms of the Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, the Offer Document had been filed with SEBI, However SEBI shall not issue any observation on the Prospectus. Hence, there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer full text of the Disclaimer Clause of SEBI beginning on page no. 165 of the Prospectus.

National Stock Exchange of India Limited ("NSE") for using its name in this offer document for listing our shares on the EMERGE Platform of National Stock Exchange of India

DISCLAIMER CLAUSE OF THE NSE

It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Prospectus has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to the Offer Document for the full text of the 'Disclaimer Clause of NSE" appearing on the page no. 166 of the Prospectus.

LEAD MANAGER TO THE ISSUE REGISTRAR TO THE ISSUE **LINK**Intime KORE

BEELI/M/E BEELINE CAPITAL ADVISORS PRIVATE LIMITED SEBI Registration Number: INM000012917

Address: 807, Phoenix, Opp. Girish Cold Drinks, Near Vijay Cross Roads, Navrangpura, Ahmedabad -380009, Gujarat.

Telephone Number: 079 4840 5357 Email Id: mb@beelinemb.com Investors Grievance Id: ig@beelinemb.com Website: www.beelinemb.com Contact Person: Mr. Nikhil Shah

CIN: U67190GJ2020PTC114322

Place: Ahmedabad, Gujarat

Date: August 23, 2022

LINK INTIME INDIA PRIVATE LIMITED **SEBI Registration Number:** INR000004058 Address: C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur

Shastri Marg, Vikhroli (West), Mumbai – 400 083,

Maharashtra Tel. Number: 022 4918 6200 Fax: 022 4918 6195 Email Id: jjtl.ipo@linkintime.co.in Website: www.linkintime.co.in

Investors Grievance Id: jjtl.ipo@linkintime.co.in **Contact Person:** Shanti Goapalkrishnan CIN: U67190MH1999PTC118368

Drink, Shilp Char Rasta, C. G. Road, Navrangpura, Ahmedabad -380009, Gujarat **Telephone No.:** 079 4899 5415; **Website:** www.koremobiles.com; E-Mail: cs@koremobiles.com

CREDIT RATING: As this is an issue of Equity Shares there is no credit rating for this Issue. **DEBENTURE TRUSTEES:** As this is an issue of Equity Shares, the appointment of Debenture Trustees is not required.

IPO GRADING: Since the Issue is being made in terms of Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, there is no requirement of appointing an IPO Grading agency. BASIS OF ISSUE PRICE: The Issue Price is determined by Company in consultation with the Lead Manager. The financial data presented in section titled "Basis for Issue

Price" on page no. 65 of the Prospectus are based on Company's Restated Financial Statements. Investors should also refer to the sections/chapters titled "Risk Factors" and "Restated Financial Information" on page no. 18 and 137 respectively of the Prospectus to get more informed view before making the investment decision. RISK TO INVESTORS: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this offering. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares offered in the Issue have

of the Prospectus. Specific attention of the investors is invited to the section titled "Risk Factors" beginning on page no. 18 of the Prospectus **AVAILABILITY OF APPLICATION FORMS:** Application Forms may be obtained from the Registered Office of our Company i.e. "Jay Jalaram Technologies Limited", the Lead Manager to the Issue i.e. "Beeline Capital Advisors Private Limited", the Registrar to the Issue i.e. "Link Intime India Private Limited". The application forms may also be downloaded from the website of National Stock Exchange of India Limited i.e. www.nseindia.com. Application supported by Block Amount forms shall be available with

neither been recommended nor approved by Securities and Exchange Board of India nor does Securities and Exchange Board of India guarantee the accuracy or adequacy

AVAILABILITY OF PROSPECTUS: Investors are advised to refer to the Prospectus, and the Risk Factors contained therein, before applying in the issue. Full copy of the Prospectus is available on the website of SEBI (www.sebi.gov.in), website of the issuer Company (www.koremobiles.com), the website of the Lead Manager to the Issue (www.beelinemb.com) and on the website of National Stock Exchange of India Limited (www.nseindia.com). Investor should note that investment in equity shares involves high degree of risk. For details, investor should refer to and rely on the prospectus, including the section titled "Risk Factor" on page no. 18 of the prospectus, which has been filed with RoC.

APPLICATIONS SUPPORTED BY BLOCKED AMOUNT (ASBA): Investors may apply through the ASBA process. ASBA can be availed by all the investors except Anchor Investors, All potential investors are mandatorily required to participate in the Issue through an Application Supported by Blocked Amount ("ASBA") process, The Investors are required to fill the ASBA form and submit the same to their Banks which, in turn will block the amount in the account as per the authority contained in ASBA Form and undertake other tasks as per the specified procedure. On allotment, amount will be unblocked and account will be debited only to the extent required to be paid for allotment of shares. Hence, there will be no need of refund. The ASBA application forms can also be downloaded from the website of National Stock Exchange of India Limited i.e. www.nseindia.com. ASBA forms can be obtained from the list of banks that is available on website of SEBI at www.sebi.gov.in and website of Stock Exchange at www.nseindia.com. For more details on ASBA process, please refer to details given in application forms and abridged prospectus and also please refer to the section "Issue" Procedure" beginning on page no. 181 of the Prospectus.

Capitalized terms used herein and not specifically defined herein shall have the meaning given to such terms in the Prospectus.

designated branches of Self Certified Syndicate Banks, the list of which is available at websites of the Stock Exchange and SEBI.

BANKER TO ISSUE, REFUND BANKER AND SPONSOR BANK: AXIS BANK LIMITED **Address:** Matru Smriti Plot No. 326, Main Linking Road, Khar (West), Mumbai – 400052, Maharashtra, India Tel: 022-26007698 Fax: Not Available Email: khar.branchhead@axisbank.com Contact Person: Mrs. Vijaya Shetti Website: www.axisbank.com

On behalf of the Board of Directors For, Jay Jalaram Technologies Limited

Mr. Kamlesh Varjivandas Thakkar

Chairman cum Managing Director DIN: 05132275

Jay Jalaram Technologies Limited is proposing, subject to market condition and other considerations, a public issue of its Equity shares and has filed the prospectus

Kolkata

with the Registrar of Companies, Ahmedabad ("RoC"). The prospectus is available on the website of SEBI (www.sebi.gov.in), website of the Issuer Company (www.koremobiles.com), the website of the Lead Manager to the Issue (www.beelinemb.com) and on the website of National Stock Exchange of India Limited (www.nseindia.com). Investor should note that investment in equity shares involves high degree of risk. For details, investor should refer to and rely on the prospectus, including the section titled "Risk Factor" on page no. 18 of the prospectus, which has been filed with RoC, before making any investment decision. The equity shares have not been and will not be registered under the US Securities Act of 1933, as amended (the "securities act") and may not be offered or sold within United States (as defined in regulations under the Securities Act) except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirement of the Securities Act. The equity shares are being offered and sold only outside the United States in offshore transaction in compliance with regulations under the Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occurs.

financialexp.epapp.in

The Indian Express. For the Indian Intelligent. **♦** The Indian EXPRESS

I get the inside

information and get

Inform your opinion with

investigative journalism.

inside the information.

Incompliance with the aforesaid circular, the AGM notice and the Annual Report of the company for the Financial year

The Company has appointed Mr. Amit Gupta, Practicing Company Secretary as the scrutiniser to scrutinise the e-voting

Place : Agra

APPENDIX IV [See Rule 8(1)] POSSESSION NOTICE

Ph.: 033 2358 3749, e-mail: cb2549@canarabank.com

The Borrower having failed to repay the amount, notice is hereby given to the

interest and other charges from 22.06.2022.

Description of the Immovable Property: All that part and parcel of Property

Date: 23.08.2022

NO. 17/9, LAKHMIPURAM MAIN STREET, LLOYDS ROAD, ROYAPETTAH CHENNAI - 600014. EMAIL: investor@meInbfc.com, Website: www.meInbfc.com

lotice is hereby given that the 39th Annual General Meeting (AGM) of the Company will be hel

n compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the physical copies, kindly note that electronic copies of the Notice of the AGM and Annual Report

Members holding shares in dematerialized mode are requested to register their email addresses Private Limited (herein referred as 'RTA')

compliance with Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements

All the members are informed that:

The remote e-voting shall end on 18th September, 2022 (5.00 p.m.) V. The cut-off date for determining the eligibility for e-voting is Monday, 12th September 2022 Any person, who acquires shares of the company and becomes member of the company after

the Company/Depositories may obtain the Annual Report and log in and password for E-

For Physical Shareholders-Please provide necessary details like Folio No., Name of the For DematShareholders-Please provide Demat account details (CDSL-16-digit beneficiary

However, if a person is already registered for e-voting then existing user ID and password can be used for casting vote.

Members eligible to vote may note that: 2022 and once the vote on a resolution is cast by the member, the member shall not be

the facility of remote e-voting.

Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting process and poll at AGM in a fair and transparent manner.

For JMJ Fintech Limited

Managing Director DIN: 02712125